

திருமதி வரதா சென்ற ஆண்டுக்கான அவருடைய மொத்த கூடுதல் வருமானம் ரூ. 7,50,000க்கு தகவல்களை சமர்ப்பிக்கிறார். அவர் நிதி மற்றும் நன்கொடை பிறவற்றை பின்வருமாறு பங்களிப்பு செய்கிறார், அவருடைய வரிக்கு உட்பட்ட வருமானத்தைக் கணக்கிடுக.

ஓரியண்டல் காப்பீட்டு மருத்துவ ஈடு செலுத்துகை (காசோலையாக செலுத்தியது) ரூ. 5,000

LIC ஓய்வூதிய நிதி ரூ. 5,000

ராஜீவ் காந்தி தர்மஸ்தாபன நிதி ரூ. 15,000

குஜராத் பூகம்ப மீட்பு நிதி ரூ. 20,000

பிரதம மந்திரியின் வறட்சி நிவாரண நிதி ரூ. 50,000

ஜவஹர்லால் நேரு நினைவு நிதி ரூ. 22,000

கோவில் பழுதுபார்ப்பு தொடர்பு நிதி ரூ. 45,000

சிறுபான்மையின மேம்பாட்டு நன்கொடை ரூ. 50,000

அவருடைய மொத்தக் கூடுதல் வருவாய் ரூ. 2,00,000 மானது LTCG யுடன் இணைந்துள்ளது.

24. Explain various Income Tax Authorities along with their powers and duties.

பல்வேறு வருமான வரி அதிகாரிகளையும் அவர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விவரிக்க.

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer any TEN questions.

1. What is capital assets?
மூலதன சொத்து என்றால் என்ன?
2. What do you mean by indexed cost?
குறியிடப்பட்ட அடக்கம் என்பதன் உனது கருத்து யாது?
3. What is TDS?
TDS என்றால் என்ன?
4. Give any two commercial securities.
வணிகப் பிணையங்கள் ஏதேனும் இரண்டு தருக.
5. What is set-off losses?
நட்டங்களை சரி செய்தல் என்றால் என்ன?
6. How to treat speculative losses?
ஊக வணிக நட்டங்கள் எவ்வாறு கையாளப்படுகிறது?
7. Write short notes on 80G.
80G குறித்து சிறு குறிப்பு வரைக.
8. What is education cess?
கல்வி வரி என்றால் என்ன?
9. Who is an Assessing Officer?
வரிமதிப்பிடு அலுவலர் என்பவர் யார்?
10. What is belated return?
காலங்கடந்த வருவாய் என்றால் என்ன?
11. Give any two types of assessments.
மதிப்பிடுதலின் ஏதேனும் இரண்டு வகைகளைத் தருக.
12. Expand SHEC.
SHEC - விரிவாக்குக.

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer any FIVE questions.

13. From the following details calculate capital gain.

- (a) Sale consideration of residential house Rs. 25,00,000 on 26-10-2015 [CII :1081]
 (b) Cost of acquisition of the house on 1-8-2005 is Rs. 7,02,000 [CII:497]
 (c) New residential house acquired on 2nd February 2016 is Rs. 7,50,000.

பின்வரும் தகவல்களைக் கொண்டு முதலின ஆதாயத்தை கணக்கிடுக.

- (அ) ஒரு குடியிருப்பு வீட்டின் விற்பனை மறுபயன் 26.10.2015 அன்று ரூ. 25,00,000 [CII :1081]
 (ஆ) 1.8.2005 அன்று வீட்டின் அடக்க விற்பனை இலாபம் ரூ. 7,02,000 [CII:497]
 (இ) புதிய குடியிருப்பு வீட்டின் விற்பனை வருவாய் 2, பிப்ரவரி 2016 அன்று ரூ. 7,50,000.

14. Mr. Barthalome furnishes the following details of his income. Calculate income from other sources for the previous year.

- (a) Rs. 25000 received as interest from Government securities. Rs. 2,000 spent towards collection charges.
 (b) Dividend from an Indian company Rs. 40,000.
 (c) Dividend from a Foreign company Rs. 15,000.
 (d) Family pension Rs. 12,000

திரு. பரத்லோம் அவருடைய வருமானம் தொடர்பான பின்வரும் தகவல்களை அளிக்கிறார். சென்ற ஆண்டுக்கான அவருடைய பிறவழி வருமானங்களைக் கணக்கிடுக.

- (அ) ரூ. 25,000-க்கு அரசுப் பிணையங்கள் மீது வட்டி பெறப்பட்டது. அதன் தொடர்புடைய வசூலிப்புக் கட்டணம் அளித்தது ரூ. 2,000
 (ஆ) ஓர் இந்திய நிறுவனம். மூலமான பங்காதாயம் ரூ. 40,000
 (இ) ஒரு வெளிநாட்டு நிறுவனம் மூலமான பங்காதாயம் ரூ. 15,000
 (ஈ) குடும்ப ஓய்வூதியம் ரூ. 12,000

2

60149/BVZ6A/BPF6C/
BVC6A/BPG6C

திருமதி. ஜீலியா அவர்களின் பின்வரும் தகவல்களைக் கொண்டு வரி விதிப்புக்கு உட்பட்ட வருவாயைக் கணக்கிடுக.

	ரூ.
(அ) சம்பளம் மூலமான வருமானம்	4,50,000
(ஆ) வீட்டு சொத்து மூலமான வருமானம் :	
வீடு-1	1,42,000
வீடு -2 (சொந்த குடியிருப்பு)	(-) 1,50,000
(இ) வணிக இலாபம் மற்றும் ஆதாயம் :	
வணிகம் — X	1,40,000
வணிகம் — Y	(-) 56,000
வணிகம் — Z (தொடர்ச்சியின்மை) மற்றும் ஈர்க்கப்படா நட்பம் மதிப்பீடு ஆண்டு 2012-13ல் இருந்து (-) 85,000 கொண்டுவரப்பட்டது	
(ஈ) முதலின ஆதாயம் :	
குறுகிய கால முதலின ஆதாயம்	90,000
குறுகிய கால முதலின நட்பம்	(-) 40,000
நீண்ட கால முதலின ஆதாயம்	87,000
(உ) பிறவழி வகைகள் :	
பரிசுச் சீட்டு மூலதன வெற்றி	1,00,000
வட்டி வருமானம்	35,000

23. Ms. Varada submits her Gross Total Income for the previous year as Rs. 7,50,000. She has contributed for the following fund, donations etc. Calculate her taxable income.

Payment towards Oriental Insurance Mediclaim [paid in cheque] Rs. 5,000

Pension fund for LIC Rs. 5,000

Rajiv Gandhi Foundation Rs. 15,000

Gujarat Earthquake Relief Fund Rs. 20,000

Prime Minister's Drought Relief Fund Rs. 50,000

Jawaharlal Nehru Memorial Fund Rs. 22,000

Towards repair work for Temple Rs. 45,000

Donation promoting minority community Rs. 50,000

Her Gross Total Income includes an LTCG of Rs. 2,00,000.

7

60149/BVZ6A/BPF6C/
BVC6A/BPG6C

- (உ) பொது சேமநல நிதி மீதான வட்டி ரூ. 8,500
 (ஊ) HS விமிடெட்ஸ் மூலமான பங்காதாயம் (ஓர் இந்திய நிறுவனம்) ரூ. 25,000
 (எ) சுவீஸ் விமிடெட்ஸ் மூலமான பங்காதாயம் (ஓர் வெளிநாட்டு நிறுவனம்) ரூ. 18,000
 (ஏ) பரிசு சீட்டு மூலமான வெற்றி ரூ. 35,000 (நிகர தொகை பெறப்பட்டது)
 (ஐ) அடுக்குமாடி குடியிருப்பின் உள் வாடகை மூலமான வாடகைத் தொகை ரூ. 12,000. திரு. கரண் வாடகை பெறுவதற்காக செலவு செய்தது ரூ. 3,500 மற்றும் அளித்த வாடகை ரூ. 5,000 ஆகும்.

22. From the following particulars of Ms. Julia calculate the taxable income.

	Rs.
(a) Income from Salary	4,50,000
(b) Income from House Property:	
House-1	1,42,000
House -2 (Self-occupied)	(-) 1,50,000
(c) Profits and Gains of Business:	
Business — X	1,40,000
Business — Y	(-) 56,000
Business — Z (discontinued) and Unabsorbed Loss C/F from AY 2012-13	(-) 85,000
(d) Capital Gains :	
Short-term capital gain	90,000
Short-term capital loss	(-) 40,000
Long-term capital gain	87,000
(e) Other Sources :	
Winnings from Lotteries	1,00,000
Interest income	35,000

6

60149/BVZ6A/BPF6C/
BVC6A/BPG6C

15. Ms. Mansi has her gross total income at Rs. 4,25,000 for the previous year. She has contributed for the following. Calculate her taxable income,

- (a) Municipal corporation for promotion of family planning Rs. 42,000.
 (b) Minority community corporation Rs. 15,000
 (c) National Children's fund Rs. 5,000
 (d) Africa Fund Rs. 10,000

திருமதி. மான்சி அவர்களின் ஆண்டுக்கான மொத்தக் கூடுதல் வருமானம் ரூ. 4,25,000 ஆக உள்ளது. அவர் கீழ்க்கண்ட பங்களிப்புகளை செய்கிறார். அவருடைய வரிக்கு உட்பட்ட வருமானத்தை கணக்கிடுக.

- (அ) நகராட்சியின் குடும்ப கட்டுப்பாடு மேம்பாடு நிதி ரூ. 42,000
 (ஆ) சிறுபான்மையின் சபை நிதி ரூ. 15,000
 (இ) தேசிய குழந்தைகளுடைய நிதி ரூ. 5,000
 (ஈ) ஆப்பிரிக்க நிதி ரூ. 10,000.

16. Bring out any five deductions u/s 80..

u/s 80 ன் கீழ் உள்ள கழிவுகள் ஏதேனும் ஐந்தினை வெளிக்கொணர்.

17. Mr. Sachin submits the following information for the previous year. How will you adjust the losses shown by him?

	Rs.
Income from salary	(+ 50,000)
Income from house property	(-) 7,500
Business loss	(-) 15,000
Bank interest	(+ 30,000)

திரு. சச்சின் முந்தைய ஆண்டுக்கான விவரங்களைச் சமர்ப்பிக்கிறார். அவரால் காட்டப்பட்ட நட்டத்தை நீ எவ்வாறு சரி செய்வாய்?

	ரூ.
சம்பளம் மூலமான வருமானம்	(+ 50,000)
வீட்டு சொத்து மூலமான வருமானம்	(-) 7,500
வணிக நட்டம்	(-) 15,000
வங்கி வட்டி	(+ 30,000)

3

60149/BVZ6A/BPF6C/
BVC6A/BPG6C

18. Explain various deductions available u/s 80 while assessing individuals' income.

u/s 80 யின் தனி நபருக்கு கிடைக்கப் பெறும் பல்வேறு கழிவுகளை விவரி.

19. Explain the hierarchy of Income tax authorities.

வருமான வரி அதிகாரிகளின் பலதரப்பட்ட நிலைகளை விவரி.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

20. From the following calculate capital gains of Ms. Kalpana for the current assessment year, if CII for 1993-94 is 244, 1997-98 is 331, 2005-06 is 497 and 2015-16 is 1081 respectively.

(a) Asset – jewellery

Year of Purchase	1993-94
Year of Sale	2015-16
Cost of Acquisition	Rs.1,50,000
Cost of Improvement in 1997-98	Rs. 46,000
Consideration received on sale	Rs. 9,50,000

(b) Asset - debentures

Year of Purchase	2005-06
Year of Sale	2015-16
Cost of Acquisition	Rs. 1,80,000
Selling expenses	Rs.5,000
Consideration received on sale	Rs. 3,00,000

CII முறையே 1993-94க்கு 244, 1997-98க்கு 331, 2005-06க்கு 497 மற்றும் 2015-16க்கு 1081 என்ற நிலையில் பின்வருவனவற்றைக் கொண்டு திருமதி. கல்பனா அவர்களின் நடப்பு மதிப்பீடு ஆண்டுக்கான முதலின் ஆதாயத்தைக் கணக்கிடுக.

(அ) சொத்துக்கள் - நகை மதிப்பில்

கொள்முதல் செய்த ஆண்டு	1993-94
விற்பனை செய்த ஆண்டு	2015-16
கையகப்படுத்துவதற்கான செலவு	ரூ. 1,50,000
1997-98 ல் அச்சொத்தின் முன்னேற்றம்	ரூ. 46,000
விற்பனை மீது பெறப்பட்ட மறுபயன்	ரூ.9,50,000

4

60149/BVZ6A/BPF6C/
BVC6A/BPG6C

(ஆ) சொத்துக்கள்-கடனீட்டு பத்திர மதிப்பில்

கொள்முதல் செய்த ஆண்டு	2005-06
விற்பனை செய்த ஆண்டு	2015-16
அடக்க விற்பனை இலாபம்	ரூ.1,80,000
விற்பனைச் செலவு	ரூ. 5,000
விற்பனை மீது பெறப்பட்ட மறுபயன்	ரூ. 3,00,000

21. Calculate income from other sources from the following information furnished by Mr. Karan for the current assessment year.

- Agricultural income from land situated in India Rs.15,000
- Agricultural income from land situated in Sri Lanka Rs. 20,000
- Interest on Post Office savings account Rs. 6,000
- Interest on Government Securities Rs. 8,000
- Interest on Public Provident Fund Rs. 8,500
- Dividend from HS Ltd [an Indian company] Rs. 25,000
- Dividend from Swiss Ltd [a Foreign company] Rs. 18,000
- Winning from Lottery Rs. 35,000 [Net amount received]
- Rent from sub-letting of a flat Rs. 12,000. Mr. Karan has spent Rs. 3,500 for realizing rent and pays a rent of Rs. 5,000.

பின்வரும் விபரங்களைக் கொண்டு திரு. கரண் அவர்களின் நடப்பு மதிப்பீடு ஆண்டுக்கான பிற வழி வகை வருமானத்தை கணக்கிடுக.

- இந்தியாவில் அமைந்துள்ள நிலத்தின் மூலமான விவசாய வருமானம் ரூ. 15,000
- ஸ்ரீலங்காவில் அமைந்துள்ள நிலத்தின் மூலமான விவசாய வருமானம் ரூ. 20,000
- அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கின் மீதான வட்டி ரூ. 6,000
- அரசு பிணையம் மீதான வட்டி ரூ. 8,000

5

60149/BVZ6A/BPF6C/
BVC6A/BPG6C